

செய்தி வெளியீடு எண்: 07/2021

நாள்: 20.11.2021

**சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரப் பூர்வ இணையதளத்தில்  
வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகள் தான் உண்மை**

கோயம்பேடு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும், அவைதான் உண்மையான அறிவிப்புகள் என்றும் பிற இணையதளத்தில் அவ்வப்போது வெளிவரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பல்வேறு துறைகள் உள்ளது. இத்துறைகளின் கீழ் பல்வேறு பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகளினோ துறை சார்ந்த பிரிவுகளினோ ஏதேனும் வேலை வாய்ப்பு இருப்பின் அதற்கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான [www.chennaietrorail.org](http://www.chennaietrorail.org) என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இதை தவிர தினசரி தமிழ் நாளிதழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்பு தாள்களிலும் (Employment Notification Paper) வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

எனவே, வேலை வாய்ப்புக்கு தகுதியுடையவர்கள், வேலை வாய்ப்பு தேடுபவர்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளிவரும் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு எந்தவொரு இணையதளத்திலும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன வேலை வாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்நிறுவனத்தின் பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யான இணைய தளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொய்யான இணையதளத்தில் வெளியாகும் செய்திகளை / விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இதற்கு எந்தவிதத்திலும் இந்நிறுவனம் பொறுப்பேற்காது.

இத்தகவலை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

**வெளியீடு: இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு)**

**சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை.**

**PUBLIC NOTICE ON RECRUITMENT DISCLAIMER**

It has been brought to our notice that some unscrupulous and unauthorized agencies are issuing fake news in social media and other forums on employment opportunities in CMRL. CMRL absolutely dissociates itself from this false recruitment campaign and hereby wishes to notify the public that:-

- CMRL has not authorized any individual or firm or agency to carry out recruitment on its behalf.
- All individuals who are eventually hired by CMRL are always required to go through a formal selection process by CMRL. All CMRL appointments are through a strict selection process depending upon the post applied for.
- All communication with applicants must come from a verifiable CMRL email address or CMRL Authenticated Letter Head and not from an Internet address such as Hotmail, yahoo, gmail or mobile line or Fake CMRL letter Head or Agency, etc.
- Job vacancies in CMRL are notified in widely circulated local, national employment newspapers (both in English/Tamil) and also in CMRL's official website vide url: [www.chennaietrorail.org/careers](http://www.chennaietrorail.org/careers).
- CMRL job offers do not come from organizations falsely pretending to recruit on behalf of CMRL or by people claiming to work for, or be affiliated to, CMRL.
- Suspicious “employers” or “employment agencies” should be reported to appropriate law enforcement agencies.
- Any person dealing with unauthorized parties for seeking job opportunities with CMRL in lieu of money is doing so at his/her own risk. CMRL will not have any obligation to honour terms of any fake appointment letter so issued, or provide employment to any one who has been issued a fraudulent appointment letter or fake recruitment news . Strict action will be initiated against the fraudsters who spread fake news on subject matter. Further, CMRL is not responsible for any losses incurred by the individual involving in the mentioned act.

**Issued By: Joint Director (Public Relations)**

**CMRL, Chennai.**